

Written by தமிழ்நாடு கம்  
Thursday, 16 February 2012 13:36 -

ஊழல் சிப்காட் 1 பகுதியில் இயங்கிவரும் குளபோல் பார்மாடிக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டும், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சமூகம் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீ ருடையோ, போனசோ தரமறுத்துக் கொடுத்தமிகளாக நடத்தி வருகிறது, இந் நிறுவனம். பலவற்றோ சங்கங்களில் திரண்ட நீ ண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளபோல் ஃபார்மாடிக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஐ.தொ.மு.வின இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்தோடும் போராடி வருகின்றனர்.

இங்கு பணிபுரிந்துவரும் 196 நிரந்தரத் தொழிலாளர்களில் 174 பேர் குளபோல் ஃபார்மாடிக் தொழிலாளர் சங்கத்திலும், 18 பேர் ஏ.ஐ.பி.யு.சி. எனும் தொழிற்சங்கத்திலும் இணைந்துள்ளதால், இரண்டு சங்கங்கள் இந் நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. அரசால் சட்டபிரம்மாண அங்கீ கரிக்கப்பட்டும் உள்ள பெரும்பான்மை சங்கமான குளபோல் ஃபார்மாடிக் தொழிலாளர் சங்கத்தையே ஏற்க மறுத்தும் ஊதிய உயர்வுக்கான பச்சே சுவார்த்தையைக் கு வரமறுத்தும், சங்கத்தின் முன்னணியாளர்களைப் பணிநீ க்கம் செய்தும் இந் நிறுவனம் மிரட்டி வருகிறது. எனவே, சட்டப்படிப் பிரச்சினையைத் தீ ர்த்துவகைக்க கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 26.12.2011 அன்று இச்சங்கத்தினர் முறையிட்ட போது, தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன், “நீ ங்கள் லபேர் கோர்ட்டில் வழக்காடிக் கொள்ளுங்கள்” என்று ஒருதலையிட சமாக அறிவித்துவிட்டும், சிறுபான்மையைச் சங்கமான ஏ.ஐ.பி.யு.சி.யுடன் சட்டவிரோதமாகக் கொல்லப்படுற வழியில் பச்சே சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சிறுபான்மை சங்கத்தின் மஹிமம் துரோக ஒப்பந்தத்தையே திணிக்க முயற்சிக்கும் இச்சதியை எதிர்த்தும், மதுலாளிகளின் கைக்கபலியாகச் செயல்படும் தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன் மற்றும் தொழிலாளர் துறை துணைத் தலமையை ஆய் வாளர் திரு.ஐ.கே.சன் ஆகியோரைப் பணிநீ க்கம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான பச்சே சுவார்த்தையை நடத்தக் கோரியும் குளபோல் ஃபார்மாடிக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 4.1.2012 அன்று காலகிரி தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடப்பெற்றது.

இந் நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான பெண்தொழிலாளி ஒருவர் உணவருந்தியதும் சிறிது நேரம் கண்ணயர்ந்த போது, குளபோல் ஃபார்மாடிக் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான ஏகாம்பரம் பொறுக்கித்தனமாக இதையிரகசியமாகப் படம் பிடித்து, பகிரங்கமாக வெளியிட்டும் அவமானப்படுத்தியதோடும், தொழிலாளர்கள் வலையை நேரத்தில் உறங்கியதாகப் பொய்குற்றம் சாட்டி 30 பேரைப் பழிவாங்கியுள்ளனர்.

Written by தமிழ்நாடு கம்

Thursday, 16 February 2012 13:36 -

---

தொழிலாளர்களாகக் கொத்தடிமைகளாக நடத்திவரும் இந்நிறுவனம், போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்க எந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை நிர்வாக அதிகாரியின் இக்கீழ்த்தரமான செயல்படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இந்தப் பொறுக்கித்தனத்தைக் கண்டுவகைகொண்டெழுந்த தொழிலாளர்கள், பெண்களின் உடைமாற்றும் அறையில் இரகசியமாகக் கமேராவில் புகைப்படம் எடுத்த நிர்வாக அதிகாரியான பொறுக்கி ஏகாம்பரத்தனைக் கைதுசெய்யக் கோரி 11.1.2012 அன்று ஓசூர் ராமநகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பெண் தொழிலாளர்களின் கண்டன உரையும் எழுச்சிகரமான முழக்கங்களும் ஓசூர் நகரை அதிரவைத்தது, இந்த ஆர்ப்பாட்டம்.

---

- புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012